



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry

The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற
வெளியீடு

Publiée par
Autorité

Published by
Authority

விலை : ₹ 7-00

Prix : ₹ 7-00

Price : ₹ 7-00

எண்	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2017 ஞ	செப்டம்பர் மீ	26 ௨
No.	153 Poudouchéry	Mardi	26	Septembre	2017 (4 Asvina 1939)
No.	Puducherry	Tuesday	26th	September	2017

புதுச்சேரி அரசு

மாவட்ட ஆட்சியர் மற்றும் நிலம் கையகப்படுத்தல் அலுவலர் அலுவலகம்,
புதுச்சேரி

எண் 2308/Rev/B1/2017.

புதுச்சேரி, நாள் 21-9-2017.

அறிவிக்கை

(பிரிவு 4(2)-இன் கீழ்)

நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு
மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமைச் சட்டம், 2013

நிலம் கையகப்படுத்தும் சட்டம், 1894-இன் கீழ், 46 - ஒதியம்பேட்டை வருவாய் கிராமத்தில்,
புதுச்சேரி - விழுப்புரம் இரயில் தடவாளத்திற்கு தெற்காக, தேசிய நெடுஞ்சாலையான
NH45A-இணை அரும்பார்த்தப்புரம் நடேசன் நகரில் இணைக்கும்படியாக புறவழிச்சாலை
அமைக்கும் பொருட்டு, குறிப்பிட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

2. மேற்படி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் உடன்பாடில்லாத சில நில
உரிமையாளர்கள், மேற்படி நடவடிக்கைகளுக்கு தடையாணை வழங்கும்படி மாண்புமிகு
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தினை அணுகினர். அதனை தொடர்ந்து, மாண்புமிகு உயர் நீதி

மன்ற வழிகாட்டுதலின்படி, நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமைச் சட்டம், 2013-இல் கண்டுள்ள வழிவகைகளின்படி மேற்படி நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3. தற்போது, புதுச்சேரி - விழுப்புரம் இரயில் தடவாளத்திற்கு தெற்காக, தேசிய நெடுஞ்சாலையான NH45A-இணை அரும்பார்த்தபுரம் நடேசன் நகரில் இணைக்கும்படியாக புறவழிச்சாலை அமைக்கும் பொருட்டு, 46 - ஒதியம்பேட்டை வருவாய் கிராமத்தில் உள்ள கீழ் காணும் நிலங்களை நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமைச் சட்டம், 2013-இன் கீழ் கையகப்படுத்தி அரசு எண்ணுகிறது.

வ. எண்	மறு அளவை எண்	விஸ்தீரணம்
		H. A. Ca.
1	65/A1/2	0 00 96
2	66/1 pt.	0 02 36
3	68/9B pt.	0 01 97
4	82/2 pt.	0 60 43
மொத்தம்		0 65 72

4. மேற்படி கையகப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதுச்சேரி நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை விதிகள், 2015, விதி 9(1)-இன் கீழ், மேற்படி நிலங்களுள்ள பகுதிகளில், சமுதாய தாக்கக் கணிப்பு ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு, மாநில சமுதாய தாக்கக் கணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

5. கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்டு சமுதாய தாக்கக் கணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வ. எண்	பெயர்	துறை/அமைப்பு
(1)	(2)	(3)
1	டாக்டர் அன்பு செந்தில், மருத்துவ அதிகாரி (பொறுப்பு).	பொது சுகாதார மையம், மேட்டுப்பாளையம், புதுச்சேரி.
2	டாக்டர் இராஜினி, உதவி பேராசிரியர் (மனையியல் அறிவியல்).	பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி.
3	திரு. T. இராமகிருஷ்ணன், புள்ளிவிவர ஆய்வாளர் (ஓய்வு).	எண் 5, மேரி வீதி, பாகூர், புதுச்சேரி-607 402.
4	செல்வி ஆலிஸ் தாமஸ்	உதவிக் கரங்கள் சமூக ஆண்களுக்கான தொடர்கல்வி இயக்கம், எண் 1, 3-ஆவது குறுக்கு, புது நகர், நோணாங்குப்பம், அரியாங்குப்பம், புதுச்சேரி.

6. மேற்படி சமுதாய தாக்கக் கணிப்பு குழுவின், கீழ்காணும் பணிகளை மேற்கொள்வர்.

- ஆலோசனை : வில்லியனார் கொம்புன்கு பஞ்சாயத்து உட்பட உத்தேசித்துள்ள பகுதியின் ஆர்வலர்கள் உடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

2. கணக்கெடுப்பு (நிறுவனம் : இந்த அறிவிக்கை பதிப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து ஆய்வு மேற்கொள்கிறது) 15 நாட்களுக்குள், வட்டாசியர், வில்லியனார் வட்டம் அவர்கள், உத்தேசிக்கப்பட்டுள்ள நிலங்களை அளவை செய்திடல் வேண்டும்.
3. பொது விசாரணைகள் : சமுதாய தாக்கக்கணிப்புக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன், பொது விசாரணைக்கான நேரத்தையும் இடத்தையும் சமுதாய தாக்கக்கணிப்புக் குழு தீர்மானித்திட வேண்டும்.
4. கால வரிசை : சமுதாய தாக்கக்கணிப்புக் குழு அறிக்கை மற்றும் சமுதாய மேலாண்மை திட்டம் ஆகியவற்றை இந்த அறிவிக்கையின் தேதி முதல் இரண்டு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், அறிவிப்புப்பலகையில் பதிப்பிக்கப்பட வேண்டும்.

7. நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை விதிகள், 2015, விதி 7(4)-இன்படி சமுதாய தாக்கக் கணிப்புக் குழு. தனது அறிக்கையினை படிவம்-III-இல் இரண்டுமாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டியது.

8. இந்த காலக்கட்டத்திற்குள் ஏதேனும் நிர்ப்பந்திக்கவோ அல்லது மிரட்டவோ முயற்சித்தால், மேற்படி பணி நிறுத்தப்படுவதுடன் நடந்தேறிய அனைத்தும் ஒன்றுமில்லாததாக முடித்துவைக்கப்படும்.

சமுதாய தாக்கக் கணிப்பு குழுவினை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் அலுவலகம்,
வழுதாவூர் ரோடு,
பேட்டையன்சத்திரம்,
புதுச்சேரி-605 009.
தொலைப்பேசி : 0413-2299511, 2299522

இ. வல்லவன்,

மாவட்ட ஆட்சியர் மற்றும்
நிலம் கையகப்படுத்தும் அலுவலர்.

GOVERNMENT OF PUDUCHERRY

OFFICE OF THE DISTRICT COLLECTOR-CUM-
LAND ACQUISITION OFFICER, PUDUCHERRY

No. 2308/Rev/B1/2017.

Puducherry, dated 21-9-2017.

NOTIFICATION

Under sub-section 2 of Section 4 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013

Whereas, certain lands were acquired for formation of link road south of Puducherry - Villupuram railway line bye-passing of Arumparthapuram Natesan Nagar, segment of NH45A of No. 46 - Odiampet Revenue Village under Land Acquisition Act, 1894.

2. Few of the land owners aggrieved by the acquisition process, approached the Hon'ble High Court, Madras, with a prayer to quash the proceedings. Consequent to the directions of the Hon'ble High Court, Madras, the Land Acquisition Proceedings were initiated as per the provisions of the Right to Fair Compensation in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013.

3. Now, the Government intends to acquire the lands of the said land owners, the details of which are given below located at No. 46 - Odiampet Revenue Village of Villianur Taluk for formation of link road south of Puducherry Railway line bye-passing Arumparthapuram Nadesan Nagar segment of NH45A under the Right to Fair Compensation in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013.

Sl. No.	Re-survey No.	Extent of land in Hectares		
		H.	A.	Ca.
1	65/A1/2	0	00	96
2	66/1 pt.	0	02	36
3	68/9B pt.	0	01	97
4	82/2 pt.	0	60	43
Total		0	65	72

4. In the process of the said acquisition proceedings, under rule 9(1) of Puducherry Right to fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Rules, 2015 the State Social Impact Assessment Team has been constituted to carry out the Social Impact Assessment Study in the affected area at No. 33 - Kurumbapet Revenue Village, Villianur Taluk, Puducherry.

5. The following Members constitute the Social Impact Assessment Team:

Sl. No.	Name	Department/Organization
(1)	(2)	(3)
1	Dr. Anbu Senthil, In-charge Medical Officer.	Public Health Centre, Mettupalayam, Puducherry.
2	Dr. Tmt. Rajini, Assistant Professor (Home Science).	Bharathidasan Government College for Women, Puducherry.
3	Thiru T. Ramakrishnan Statistical Inspector (Retd.)	No. 5, Marie Street, Bahour, Puducherry-607 402.
4	Ms. Alice Thomas	Udhavi Karangal Samooga Thodar Kalvi Iyakkam for Boys, No. 1, III Cross, Pudu Nagar, Nonankuppam, Ariyankuppam, Puducherry.

6. The Social Impact Assessment Team shall carry out the following activities:

1. Consultation : With stakeholders of the proposed area including Villianur Commune Panchayat.
2. Survey (Organization undertaking the study) : Tahsildar, Taluk Office, Villianur will complete survey of proposed area under acquisition within 15 days from the date of publication of this Notification.
3. Public Hearing(s) : Social Impact Assessment (SIA) unit will decide the time and place for public hearing before submitting Social Impact Assessment (SIA) report.
4. Time-line : Social Impact Assessment (SIA) report and Social Impact (SI) Management Plan should be completed within two months from the date of issuance of this Notification and to be published on the notice-board of Collectorate, Puducherry.

7. The Social Impact Assessment Team shall submit its report in Form-III, as per rule 7(4) of the Puducherry Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Rules, 2015, within a period of two months.

8. Any attempt of coercion or threat during this period will render the exercise *null and void*.

The Contact information of the Social Impact Assessment Unit:

Office of the District Collector-cum-Land Acquisition Officer,
Vazhuthavur Road,
Pettaiyanchathiram,
Puducherry-605 009.
Phone Number : 0413-2299511, 2299522

E. VALLAVAN,

District Collector-cum-Land Acquisition Officer.

புதுச்சேரி அரசு

மாவட்ட ஆட்சியர் மற்றும் நிலம் கையகப்படுத்தல் அலுவலர் அலுவலகம்,
புதுச்சேரி

எண் 6798/Rev/B1/2017.

புதுச்சேரி, நாள் 21-9-2017.

அறிவிக்கை

(பிரிவு 4(2)-இன் கீழ்)

நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை சட்டம், 2013

நிலம் கையகப்படுத்தும் சட்டம், 1894-இன் கீழ், 33 - குரும்பாபேட் வருவாய் கிராமத்தில், புதுச்சேரி - விழுப்புரம் இரயில் தடவாளத்திற்கு தெற்காக, தேசிய நெடுஞ்சாலையான NH45A-இணை அரும்பார்த்தபுரம் நடேசன் நகரில் இணைக்கும்படியாக புறவழிச்சாலை அமைக்கும் பொருட்டு, குறிப்பிட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

2. மேற்படி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் உடன்பாடில்லாத சில நில உரிமையாளர்கள், மேற்படி நடவடிக்கைகளுக்கு தடையாணை வழங்கும்படி மாண்புமிகு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தினை அணுகினர். அதனை தொடர்ந்து, மாண்புமிகு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமைச் சட்டம், 2013-இல் கண்டுள்ள வழிவகைகளின்படி மேற்படி நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3. தற்போது, புதுச்சேரி - விழுப்புரம் இரயில் தடவாளத்திற்கு தெற்காக, தேசிய நெடுஞ்சாலையான NH45A-இனை அரும்பார்த்தபுரம் நடேசன் நகரில் இணைக்கும்படியாக புறவழிச்சாலை அமைக்கும் பொருட்டு, 33-குடும்பாபேட் வருவாய் கிராமத்தில் உள்ள கீழ் காணும் நிலங்களை நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமைச் சட்டம், 2013-இன் கீழ் கையகப்படுத்திட அரசு எண்ணுகிறது.

வ. எண்	மறு அளவை எண்	விஸ்தீரணம்
		H. A. Ca.
1	176/1B/2	0 00 73
2	177/2B	0 02 06
3	180/3B	0 04 35
4	181/2B	0 04 79
மொத்தம்		0 11 93

4. மேற்படி கையகப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதுச்சேரி நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை விதிகள், 2015, விதி 9(1)-இன் கீழ், மேற்படி நிலங்களுள்ள பகுதிகளில், சமுதாய தாக்கக் கணிப்பு ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு, மாநில சமுதாய தாக்கக் கணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

5. கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்டு சமுதாய தாக்க கணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வ. எண்	பெயர்	துறை/அமைப்பு
(1)	(2)	(3)
1	டாக்டர் அன்பு செந்தில், மருத்துவ அதிகாரி (பொறுப்பு).	பொது சுகாதார மையம், மேட்டுப்பாளையம், புதுச்சேரி.
2	டாக்டர் இரஜினி, உதவி பேராசிரியர் (மனையியல் அறிவியல்).	பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி.
3	திரு. T. இராமகிருஷ்ணன், புள்ளிவிவர ஆய்வாளர் (ஒய்வு).	எண் 5, மேரி வீதி, பாகூர், புதுச்சேரி-607 402.
4	செல்வி ஆலிஸ் தாமஸ்	உதவிக் கரங்கள் சமூக ஆண்களுக்கான தொடர்கல்வி இயக்கம், எண் 1, 3-ஆவது குறுக்கு, புது நகர், நோணாங்குப்பம், அரியாங்குப்பம், புதுச்சேரி.

6. மேற்படி சமுதாய தாக்கக் கணிப்பு குழுவின், கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்வர்.

1. ஆலோசனை : வில்லியனார் கொம்புன் பஞ்சாயத்துக்கு உட்பட உத்தேசித்துள்ள பகுதியின் ஆர்வலர்கள் உடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
2. கணக்கெடுப்பு (நிறுவனம் ஆய்வு மேற்கொள்கிறது) : இந்த அறிவிக்கை பதிப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள், வட்டாட்சியர், வில்லியனார் வட்டம் அவர்கள், உத்தேசிக்கப்பட்டுள்ள நிலங்களை அளவை செய்திடல் வேண்டும்.
3. பொது விசாரணை(கள்) : சமுதாய தாக்கக்கணிப்புக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன் பொது விசாரணைக்கான நேரத்தையும் இடத்தையும் சமுதாய தாக்கக்கணிப்புக் குழு தீர்மானித்திட வேண்டும்.
4. கால வரிசை : சமுதாய தாக்கக்கணிப்புக் குழு அறிக்கை மற்றும் சமுதாய மேலாண்மை திட்டம் ஆகியவற்றை இந்த அறிவிக்கையின் தேதி முதல் இரண்டு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்புப்பலகையில் பதிப்பிக்கப்பட வேண்டும்.

7. நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளிப்பு மற்றும் குடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை விதிகள், 2015, விதி 7(4)-இன்படி சமுதாய தாக்கக் கணிப்புக் குழு தனது அறிக்கையினை படிவம்-III-இல் இரண்டு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டியது.

8. இந்த காலக்கட்டத்திற்குள் ஏதேனும் நிர்ப்பந்திக்கவோ அல்லது மிரட்டவோ முயற்சித்தால், மேற்படி பணி நிறுத்தப்படுவதுடன் நடந்தேறிய அனைத்தும் ஒன்றுமில்லாததாக முடித்துவைக்கப்படும்.

சமுதாய தாக்கக் கணிப்பு குழுவினை தொடர்புள்ள வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் அலுவலகம்,
வழுதாவூர் ரோடு,
பேட்டையன்சத்திரம்,
புதுச்சேரி-605 009.
தொலைப்பேசி : 0413-2299511, 2299522

இ. வல்லவன்,

மாவட்ட ஆட்சியர் மற்றும்
நிலம் கையகப்படுத்தும் அலுவலர்.

GOVERNMENT OF PUDUCHERRY
OFFICE OF THE DISTRICT COLLECTOR-CUM-
LAND ACQUISITION OFFICER, PUDUCHERRY

No. 6798/Rev/B1/2017.

Puducherry, dated 21-9-2017.

NOTIFICATION

Under sub-section 2 of Section 4 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013

Whereas, certain lands were acquired for formation of link road south of Puducherry - Villupuram railway line by passing of Arumparthapuram Natesan Nagar, segment of NH45A of No. 33 - Kurumbapet Revenue Village under Land Acquisition Act, 1894.

2. Few of the land owners aggrieved by the acquisition process, approached the Hon'ble High Court, Madras, with a prayer to quash the proceedings. Consequent to the directions of the Hon'ble High Court, Madras, the Land Acquisition Proceedings were initiated as per the provisions of the Right to Fair Compensation in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013.

3. Now, the Government intends to acquire the lands of the said land owners, the details of which are given below located at No. 33, Kurumampet Revenue Village of Villianur Taluk for formation of link road south of Puducherry Railway line bye-passing Arumparthapuram Nadesan Nagar segment of NH45A under the Right to Fair Compensation in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013.

Sl. No.	Re-survey No.	Extent of land in Hectares
		H. A. Ca.
1	176/1B/2	0 00 73
2	177/2B	0 02 06
3	180/3B	0 04 35
4	181/2B	0 04 79
Total		0 11 93

4. In the process of the said acquisition proceedings, under rule 9(1) of Puducherry Right to fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Rules, 2015 the State Social Impact Assessment Team has been constituted to carry out the Social Impact Assessment Study in the affected area at No. 33 - Kurumbapet Revenue Village, Villianur Taluk, Puducherry.

5. The following Members constitute the Social Impact Assessment Team:

Sl. No.	Name	Department/Organization
(1)	(2)	(3)
1	Dr. Anbu Senthil, In-charge Medical Officer.	Public Health Centre, Mettupalayam, Puducherry.
2	Dr. Tmt. Rajini, Assistant Professor (Home Science).	Bharathidasan Government College for Women, Puducherry.
3	Thiru T. Ramakrishnan Statistical Inspector (Retd.)	No. 5, Marie Street, Bahour, Puducherry-607 402.
4	Ms. Alice Thomas	Udhavi Karangal Samooga Thodar Kalvi Iyakkam for Boys, No. 1, III Cross, Pudu Nagar, Nonankuppam, Ariyankuppam, Puducherry.

6. The Social Impact Assessment Team shall carry out the following activities:

1. Consultation : With stakeholders of the proposed area including Villianur Commune Panchayat.
2. Survey (Organization undertaking the study) : Tahsildar, Taluk Office, Villianur will complete survey of proposed area under acquisition within 15 days from the date of publication of this Notification.
3. Public Hearing(s) : Social Impact Assessment (SIA) unit will decide the time and place for public hearing before submitting Social Impact Assessment (SIA) report.
4. Time-line : Social Impact Assessment (SIA) report and Social Impact (SI) Management Plan should be completed within two months from the date of issuance of this Notification and to be published on the notice-board of Collectorate, Puducherry.

7. The Social Impact Assessment Team shall submit its report in Form-III, as per rule 7(4) of the Puducherry Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Rules, 2015, within a period of two months.

8. Any attempt of coercion or threat during this period will render the exercise *null* and *void*.

The Contact information of the Social Impact Assessment Unit:

Office of the District Collector-*cum*-Land Acquisition Officer,
Vazhuthavur Road,
Pettaiyanchathiram,
Puducherry-605 009.
Phone Number : 0413-2299511, 2299522

E. VALLAVAN,
District Collector-*cum*-Land Acquisition Officer.